

ஆப்ப கால

நெந்ச்சி ஒந்து காரியவ தாரகாலெயு மாடு; முடிய அது
புண்ணிய பந்து சிக்குவநெ அல்லாதெ - கண்ணில்லாதம
மாவண்ணு பூக்குவதுக இட்ட தடி மாக்கெ ஆர
ஆப்ப கால அமக

aappa kaala

nenacci ondu kaariyava daaragaaleyū maaDu; muDiya adu
puNNiya bandu sikkuvane allaade - kaNNillaadama
maavaNnu buukkuvaduga iTTa daDi maakke aara
aappa kaala amaga

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழுவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு

- ஓளவையார்

Things will happen only when it is destined to happen.

Expecting success when the time has not arrived

is like a blind man throwing a stick at the mango tree

expecting it to hit a mango and make it fall

- English Translation: 2019 www.edubilla.com.

